1973 டிசம்பர் 3]

வேலை நெருக்கடி ஏற்படவில்லை. இன்னும் சில காலம் கழித்துத் தான் ஏற்பட்டால் ஏற்படலாம். இப்பொழுது அந்த நெருக்கடி வரவில்லை.

*Pond Scheme in Kamakkavur*

*574 Q.—Thiru P. SOUNDARAPANDIAN : Will the Hon. the Minister for Public Works be pleased to state the present stage of the scheme for the formation of a tank in Kamakkavur in Karur taluk ?

**மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்:** இத்திட்டத்திற்கான ரூ. 37,500-க்கான மதிப்பீடு உள்ளூர் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது.

**திரு. பெ. சௌந்தரபாண்டியன்:** இந்தக் குட்டைத் திட்டத்தைப் பரிசீலனை செய்வதற்கு நீண்ட நாட்கள் இழுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற சிறிய திட்டங்களை விரைவிலே முடித்துக் கொடுக்கும் அளவிற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா ?

**மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்:** மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை. வந்ததற்குப் பிறகு தான் இதுபற்றி வேலை துவங்கும்.

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** திரு. பி. வெங்கடசாமி. கேள்வி கரூர் வட்டம் காமக்கவூர் குட்டை பற்றியது.

Thiru B. VENKATASWAMY : Sir, generally ponds constructed under the Soil Conservation Scheme have been handed over to Panchayats. So, may I know from the Hon. Minister whether the maintenance grant will be allotted to them so that they can maintain these ponds whenever they are completed ?

**மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்:** தனிக் கேள்வி வேண்டும்.

*Dam across river Kuduthalai*

* 575 Q.—Thiru A. PARANDHAMAN : Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(*a*) whether there is any proposal under the consideration of the Government to construct a bed-dam across the river Kuduthalai at Manavur in Tirutani taluk and direct the surplus water into Manavur tank; and

(*b*) if so, the details thereof?